

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

බ්‍රිලන්ඩ් සනාථයක තොසලිස්ක් කුඩා රාස බර්ත්තමාප් පත්තිරිකා අතිවිශේෂමානතු

අංක 1765/7 - 2012 ජුලි මස 04 වැනි බදාදා - 2012.07.04

1765/7 ஆம் இலக்கம் - 2012 ஆம் ஆண்டு யூலை மாதம் 04 ஆந்திக்கு புதன்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2008 ஆம் அண்டின் 14 ஆம் திங்கள், தந்திரோபாய் அபிவிருத்திக் கருத்திப்பங்கள் சட்டம்

3(2) ஆம் பிரிவின் கீழான அறிவித்தல்

2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கு, தந்திரோபாயா அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(2) ஆம் பிரிவினால் எனக்குரித்தாகச்பட்ட தக்துவங்களின் பயணக்கொண்டு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பகில் ரோஹன் ராஜுக்ஷ் ஆகிய நான், முதலீடு மற்றும் உல்லாசப் பயணத்துறை என்ற விதயங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் இவ்வறிவிப்பின் மூலம்-

(1) வரையறுக்கப்பட்ட வெல்கம் ஹோட்டல்ஸ் லங்கா (தனியார்) நிறுவனமும் ("கருத்திட்ட நிறுவனம்") இலங்கை முதலீட்டுச் சபையும் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆந் திகதி கருத்திட்ட ஒப்பந்தமொன்றினை செய்தன எனவும் அந்தநிறுவனத்தினால் மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு 1 கோட்டைப் பிரதேசத்தில், மொத்தம் சுமார் 140 மில்லியன் அமெரிக்க டொலர் (US\$ 140,000,000) முதலீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளதும் நாட்டுக்கு பொருளாதார மற்றும் சமூக நான்மைகளை ஈடுத்த தரவெல்லதுமான, நாட்டின் புலி அழகுத் தோற்றுத்தினை மாற்றியமைக்கக் கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கருத்திட்டமொன்றான சொகுசு ஹோட்டல் உள்ளடங்கிய ஒரு கலப்பு பிரயோகக் கருத்திட்டம் ஒரு தந்திரோபாய அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக இனங்காணப்படுகின்றது.

(3) மேற்கூறிய கருத்திட்டம் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட 2012 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆந்திசுகியிலிருந்து நடைமுறைக்கு வருவதுடன் கருத்திட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகள், இந்த கலப்பு பிரயோகக் கருத்திட்டம் 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தந்திரோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட சலுகைகள் / விலக்களிப்புக்களை வழங்கி, தந்திரோபாய அபிவிருத்திக் கருத்திட்டமாக பாராளுமன்றத்தின் தீர்மானம் மூலம் அங்கீகாக்கப்பட்ட நாளிலிருந்து அறுபது (60) மாதங்களினால் ஆரம்பிக்கப்படல் வேண்டும் எனவும் பிரகடனப்படுத்துகிறேன்.

(4) மேற்கூறிய கருத்திட்டத்தின் நோக்கங்களுக்காக தந்திரோபாய அபிவிருத்திக் கருத்திடங்கள் சட்டத்தின் நியதிகளின்படி இவ்வித்தவின் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டவாறாக விலக்களிப்புக்கள் இக்கருத்திட நிறுவனத்திற்கு ஏற்படுமையகாகும்.

அட்டவணை

அ. 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்ளாட்டு இறைவரிச் சட்டம்

- (i) பத்து (10) வருடங்களுக்கு ("வரி விலக்கனிப்புக் காலப்பகுதி") கருத்திட்டம் மூலமாக ஈட்டும் இலாபம் மீது சருக்திட்ட நிறுவனத்திற்கு வருமான வரி விதிப்பு தொடர்பில் 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்ளாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகள் பிரயோகமாகாது. மேற்கொல்லப்பட்ட பத்து (10) வருட வரி விலக்கனிப்புக் காலப்பகுதியிலும் அதன் பின்னர் ஒரு (01) வருட காலத்துக்கும் இலாபங்களில் இருந்து பங்குதாரர்களுக்கு பகுர்ந்தளிக்கப்பட்ட பங்கு இலாபங்களுக்கும் வருமான வரி விலக்கனிக்கப்படும்.
- (ii) சொல்லப்பட்ட வரி விலக்கனிப்பு காலமானது கருத்திட்ட நிறுவனம் விதிப்பனவுக்கான இலாபத்தை ஈட்டும் முதல் ஆண்டு அல்லது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த மூன்று (3) வருடங்கள் ஆகிய இரண்டில் எக்காலப்பகுதி மூன்னர் வருகின்றதோ, அந்த நாள் முதல் ஆரம்பமாகும்.
- (iii) அதன் பின்னர் உப பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்ட வரி விலக்கனிப்புக் காலப்பகுதியின் இறுதி திகதியை உடன் அடுத்து வரும் மேலும் ஒரு பதினெட்டு (15) வருடக் காலப்பகுதியொன்றுக்கு கருத்திட்ட நிறுவனத்தின் இலாபம் மற்றும் வருமானம் என்பவற்றில் ஆறு சத வீதம் (6%) அல்லது ஓராட்டல்துறை மீது அப்போது அழுவில் இருக்கும் வரி வீதத்தின் ஜம்பது வீதம் (50%) ஆகிய இரண்டில் குறைந்ததற்கு பகுதியளவில் விலக்கனிக்கப்படும். ("வரி ச்சலுகைக் காலப்பகுதி")
- (iv) மேற்கொல்லப்பட்ட வரி விலக்கனிப்புக் காலப்பகுதி மற்றும் வரிச்சலுகைக் காலப்பகுதியின் பின்னர் கருத்திட்ட நிறுவனத்தின் இலாபங்கள் மற்றும் வருமானத்தின் மீதான வரி விதிப்பு அக்காலத்தில் அழுவில் இருக்கும் உள்ளாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய மேற்கொள்ளப்படல் வேண்டும்.
- (v) கருத்திட்ட நிறுவனத்தின் ஊக்கூடிய வெளிநாட்டு ஊழியர்கள் இருபது (20) பேர்கள் உழைத்துச் செலுத்தும் வரியிலிருந்து (PAYE) விலக்கனிக்கப்படுவர். இந்தச் சலுகை வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து ஐந்து (05) வருடங்களுக்கு ஏற்படுத்தொகும். கருத்திட்ட நிறுவனமானது நன்முயற்சிகள் அடிப்படையில் படிப்படியாக வெளிநாட்டு ஊழியர்களினை உள்ளாட்டு ஊழியர்களினால் பதிலீடு செய்தல் வேண்டும்.
- (vi) பெறுநர்கள் உள்ளாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் சகல வருமான வரிகளிலிருந்தும் முற்றாக விலக்கனிக்கப்படுவதுடன் பின்வரும் விடயங்கள் தொடர்பில் தடுத்து வைக்கும் வரி செலுத்துவதில் இருந்து கருத்திட்ட நிறுவனத்திற்கு விலக்கனிப்பு வழங்கப்படும்:-
- (அ) மூலதனச் செலவுக்காகப் பெறப்பட்ட வெளிநாட்டு கடன் மீதான வட்டி.
- (ஆ) உசாத்துணையாளர்களுக்குச் செலுத்தப்பட்ட தொழில்நுட்பக் கட்டணம்.
- (இ) முகாமைத்துவக் கட்டணங்கள் மொத்த வருமானத்தில் மூன்று வீதம் 3% வரை.
- (ஈ) பங்குவீத உரிமைத் தொகைக் கொடுப்பனவுகள் மொத்த வருமானத்தில் ஒன்று தசம் ஐந்து வீதம் (1.5%) வரை
- (உ) சந்தைப்படுத்தல் கட்டணங்கள் மொத்த வருமானத்தில் ஒன்று தசம் ஐந்து வீதம் (1.5%) வரை
- (ஊ) ஊக்குவிப்பு முகாமைத்துவக் கட்டணங்கள் மொத்த செயற்பாட்டு இலாபத்தின் பத்து சதவீதம் (10%) வரை.
- (எ) வரையறுக்கப்பட்ட ஐஏசி (ITC) நிறுவனத்தின் அல்லது கருத்திட்ட நிறுவனத்தின் ஏணை சேவை வழங்குநர்களினால் மத்திய ஒதுக்கீட்டு முறைமையினாடாக (Central Reservation System) மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான அறவீடுகள். இந்த ஒப்பந்த திகதியின்போதான காலத்தில் அழுவில் இருக்கும் இவ்வாறான ஒதுக்கீடுகளுக்கான அறவீடுகள் ஒரு ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க போலர்கள் 5-6 எனும் வீச்சில் இருக்கும்.

அ. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டம்

கலப்புப் பிரயோகக் கருத்திட்ட நிர்மாண காலகட்டத்தின் போது கருத்திட்டத்துடன் தொடர்படைய பொருட்களின் இறக்குமதி மற்றும் கருத்திட்டத்துடன் தொடர்பான பொருட்களின் உள்ளாட்டுக் கொள்வனவுகள் மற்றும் சேவைகள் மீது பெறுமதி சேர் வரி செலுத்தவிலிருந்து முழு விலக்கனிப்பு வழங்கப்படும். இவ்வரிச்சலுகை கருத்திட்ட நிறுவனம் /

கருத்திட்டத்துக்கான நேரடி வழங்குகைகளுக்கு மட்டுமேன்றி கருத்திட்ட நிறுவனத்தினால் அங்கீரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு கருத்திட்டத்துக்கு/நிறுவனத்திற்கு விநியோகிப்பதற்காக உப ஒப்பந்தக்காரர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் வழங்குகைகளுக்கும் இந்த பெறுமதி சேர் வரி விலக்கனிப்பு ஏற்படுத்தப்படுகிறது.

வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பித்ததுடன் கருத்திட்ட நிறுவனத்தினால் விநியோக பெறுமதிக்கேற்ப பெறுமதி சேர் வரி 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தில் விதிக்கப்பட்வாறாக கருத்திட்டக் கம்பனியால் செலுத்தப்படல் வேண்டும்.

இ. 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி விதிப்பனவுச் சட்டம்.

கல்புப் பிரயோக கருத்திட்ட நிர்மாண காலகட்டத்தின் போது கருத்திட்டத்தை நிர்மாணிப்பதற்காக கருத்திட்ட நிறுவனத்தினால் நேரடியாக அல்லது ஒப்பந்தக்காரர்களினாடாக இறக்குமதி செய்யப்படும் எல்லாப் பொருட்கள் மீதுமான துறைமுக மற்றும் விமான நிலைய விதிப்பனவிலிருந்து விலக்கனிக்கப்படும்.

ஈ. 2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்

கல்புப் பிரயோக கருத்திட்டம் தொடர்பில் கட்டடச் சைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவிலிருந்து கருத்திட்ட நிறுவனத்திற்கு விலக்கனிப்பு வழங்கப்படும்.

உ. சங்கக் கட்டளைச் சட்டம் (235 ஆம் அத்தியாயம்)

கருத்திட்ட நிர்மாண காலகட்டத்தின் போது கல்புப் பிரயோக கருத்திட்டத்துக்கு தேவைப்படும். இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் கருத்திட்ட நிறுவனத்தினால் நேரடியாக அல்லது ஒப்பந்தக்காரர்களினாடாக இறக்குமதி செய்யப்படும் எல்லா பொருட்களுக்கும் சங்கக் கட்டண விலக்கனிப்பு ஏற்படுத்தப்படுகிறது.

பசில் ரோஹன் ராஜபக்ஷ, பா. உ.,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்.

கொழும்பு,
2012, மூன் 29.